



TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

No. 87]

CHENNAI, FRIDAY, FEBRUARY 28, 2020
Maasi 16, Vikari, Thiruvalluvar Aandu-2051

Part VI—Section 2

Notification of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

TAMIL NADU STATE ELECTION COMMISSION, CHENNAI-600 106.

[ELECTIONS - TOWN PANCHAYATS, MUNICIPALITIES AND CORPORATIONS - CONDUCT OF - POLLING STATIONS
PROVISION AND PUBLICATION - ELECTORAL ROLL - PREPARATION - NOTIFICATION OF.]

(S.O.No.4/2020/TNSEC/ME-1, dated the 27th February, 2020)

,READ:

S.O.No.6/2019/TNSEC/ME-1, dated 2nd May, 2019

No. VI(2)/9(a)/2020.

In exercise of the powers conferred under rule 12, rule 15, rule 16 and rule 18 of the Tamil Nadu Town Panchayats, Municipalities and Corporations (Elections) Rules, 2006 and in supersession of the Notification No. VI(2)/46(b)/2019, published at pages 1-9 of Part VI—Section 2 of the *Tamil Nadu Government Gazette Extra-Ordinary*, No.194, dated the 3rd May, 2019, the State Election Commission hereby directs that,-

1. The polling stations for the purpose of conducting poll under the said Rules shall be provided by adopting the polling stations used in the recently held Parliamentary Elections and only in cases where it becomes absolutely necessary, changes as per requirement of individual wards may be carried out to create new polling station taking into account the field situation and in the manner prescribed in the Instructions – 2016 issued in the form of Handbook titled *தமிழ்நாடு சட்டப் பிள்ளைகள் தேர்தல் கட்டுப்பாட்டு ஆணைப்பகுதி* 2016.

2. The approved list of polling stations shall be published by the Returning Officer at the following places namely:-

- (i) Office of the District Election Officer,
- (ii) Office of the Town Panchayat, Municipality and Corporation
- (iii) such other places as the Returning Officer may consider necessary;

3. The number of names of electors to be included in any part of the electoral roll and the manner of preparing the electoral roll, sketch of the polling station, the title and the specimen of the certificate to be given by the concerned Urban Local Body Electoral Registration Officer at the end of each part shall be as indicated in the Annexure I, II(a), II (b), II (c), III, IV, V (a) and V (b) respectively appended to this notification;

4. The every part of the electoral roll shall have the sketch of the polling area enclosed next to the title page;

5. The electoral roll to be published shall be printed as directed by this Commission and the number of copies to be printed shall be as indicated in the Annexure VI appended to this notification ; and

6. Two copies of the electoral roll shall be supplied free of cost to the recognised political parties as notified by this Commission from time to time.

(By Order of the Tamil Nadu State Election Commission)

Chennai-600 106,
28th February 2020.

L. SUBRAMANIAN,
Secretary,
Tamil Nadu State Election Commission.

ANNEXURE - I

Number of parts in which the electoral roll of a ward shall be prepared:

1.	in a ward with voting strength around 1400 electors in Town Panchayats / Municipalities / Corporations and where only one polling station has been provided	In one part.
2.	in a ward voting strength exceeding 1400 electors in Town Panchayats / Municipalities / Corporations but not exceeding 2800 electors and where two polling stations have been provided	(a) in one part, if one of the polling station is exclusively for men electors and other is exclusively for women electors. (b) in two parts, if both the polling stations are for all electors.
3.	in a ward with voting strength exceeding 2800 electors in Town Panchayats / Municipalities / Corporations but not exceeding 4200 electors and where three polling stations have been provided	(a) in two parts, if one of the polling stations is for all electors and remaining two are for men and women electors separately. (b) in three parts, if all the three polling stations are provided for all electors.

ANNEXURE – II (a)

Specimen

சென்னை-600 106, 28.02.2020

..... மாவட்டம்
..... பேரூராட்சி
..... வது வார்டு வாக்காளர் பட்டியல்

பாகம் எண்:

வாக்குச்சாவடியின் எண்	
வாக்குச்சாவடியின் பெயர்	
வாக்குச்சாவடியின் வகை	ஆ / பெ / அ.வா.

இந்த வார்டில் அடங்கியுள்ள பிளாக்குகள்/தெருக்களின் விவரம்

வ.எண்.	தெருவின் பெயர்

(குறிப்பு - இந்த பதிவுகளில் காணும் வயது 01.01.2020 அன்று வாக்காளரின் கமாரான வயதாகும்)

தொடங்கும் வரிசை எண்	முடியும் வரிசை எண்	வாக்காளர்களின் எண்ணிக்கை			
		ஆண்	பெண்	மூன்றாம் பாலினம்	மொத்தம்

ANNEXURE – II (b)

Specimen

j kꞑHēhL efhgghw csshL rꞑmi kggfSffhd thffhsh;gl ꞑay; 2020

..... மாவட்டம்

..... நகராட்சி

..... வது வார்டு வாக்காளர் பட்டியல்

பாகம் எண்:

efuhl rꞑpd;FwꞑpL vz ;	
வாக்குச்சாவடியின் எண்	
வாக்குச்சாவடியின் பெயர்	
வாக்குச்சாவடியின் வகை	ஆ / பெ / அ.வா.

இந்த வார்டில் அடங்கியுள்ள பிளாக்குகள்/தெருக்களின் விவரம்

வ.எண்.	தெருவின் பெயர்

(குறிப்பு - இந்த பதிவுகளில் காணும் வயது 01.01.2020 அன்று வாக்காளரின் சுமாரான வயதாகும்)

தொடங்கும் வரிசை எண்	முடியும் வரிசை எண்	வாக்காளர்களின் எண்ணிக்கை			
		ஆண்	பெண்	மூன்றாம் பாலினம்	மொத்தம்

ANNEXURE – II (c)

Specimen

j kPHehL efhgghw csshL rPmi kgghfSffhd thffhsh;gl pay; 2020

..... மாவட்டம்

..... மாநகராட்சி

..... வது வார்டு வாக்காளர் பட்டியல்

பாகம் எண்:

அமைப்பு	எண்
மண்டலம்	
வார்டு / கோட்டம்	

khefuhi rpad;FwpaPL vz ;	
வாக்குச்சாவடியின் எண்	
வாக்குச்சாவடியின் பெயர்	
வாக்குச்சாவடியின் வகை	ஆ / பெ / அ.வா.

இந்த வார்டில் அடங்கியுள்ள பிளாக்குகள்/தெருக்களின் விவரம்

வ.எண்.	தெருவின் பெயர்

(குறிப்பு - இந்த பதிவுகளில் காணும் வயது 01.01.2020 அன்று வாக்காளரின் சுமாரான வயதாகும்)

தொடங்கும் வரிசை எண்	முடியும் வரிசை எண்	வாக்காளர்களின் எண்ணிக்கை			
		ஆண்	பெண்	மூன்றாம் பாலினம்	மொத்தம்

ANNEXURE-III

thfFrhto vz ;

thfFr;rhoapd;bgah;kwWk;

Kfthp



thfFrhto fliljjpd;Kfgg[nj hwwk;



thfFrhtoapd;Kfgg[nj hwwk;

jiuti ugglk;



ANNEXURE - IV

Specimen

தமிழ்நாடு efhggw உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் - 2020

.....பேரூராட்சி/ நகராட்சி/மாநகராட்சிவார்டு தெரு

[illegible]

மொத்த பக்கங்கள் பக்கம்

பாகம் எண்

ANNEXURE – V (a)

Specimen

சான்று

இவ்வாக்காளர் பட்டியல் சட்டமன்றத் தொகுதிக்கான 2020ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பாகம் எண்-ல் உள்ள வாக்காளர்கள் மற்றும் அப்பகுதிக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப்பட்டியல்கள் மற்றும் 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவுகளின்படி தயாரிக்கப்பட்ட துணைப் பட்டியல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள இப்பேருராட்சி/நகராட்சியின்.....வது வார்டு எல்லைக்கு உட்பட்ட பிளாக்குகள்/தெருக்கள், வீடுகள் ஏதும் மற்றும் வாக்காளர்கள் எவரும் இப்பட்டியலில் விடுபடவில்லை எனச் சான்றளிக்கிறேன்.

ANNEXURE – V (b)

Specimen

சான்று

இவ்வாக்காளர் பட்டியல் சட்டமன்றத் தொகுதிக்கான 2020ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பாகம் எண் -ல் உள்ள வாக்காளர்கள் மற்றும் அப்பகுதிக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப்பட்டியல்கள் மற்றும் 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவுகளின்படி தயாரிக்கப்பட்ட துணைப் பட்டியல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள இம்மாநகராட்சியின்வது வார்டு எல்லைக்கு உட்பட்ட பிளாக்குகள்/தெருக்கள், வீடுகள் ஏதும் மற்றும் வாக்காளர்கள் எவரும் இப்பட்டியலில் விடுபடவில்லை எனச் சான்றளிக்கிறேன்.

ANNEXURE VI

The number of copies to be printed for each ward shall be 100 as detailed below:

(i)	for the purpose of publication	..	5
(ii)	for records in the office of the Electoral Registration Officer	..	5
(iii)	for the use of Tamil Nadu State Election Commission	..	1
(iv)	for the use of State Election Officer (each one)	..	2
(v)	for the use of District Election Officer	..	1
(vi)	for the supply to the polling stations	..	16
(vii)	for the sale to the candidates	..	15
(viii)	for the free supply to the political parties	..	22
(ix)	for the sale to the political parties	..	25
(x)	for the sale to the public	..	8
Total			.. 100

(By Order of the Tamil Nadu State Election Commission)

Chennai-600 106,
28th February 2020.

L. SUBRAMANIAN,
Secretary,
Tamil Nadu State Election Commission.